

அர்சை சுமக்கும் வானவர்களின் துடு

الَّذِينَ يَحْمِلُونَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهُ، يُسَيِّحُونَ بِمُحَمَّدٍ رَّبِّهِمْ وَيُؤْمِنُونَ بِهِ، وَسَتَغْفِرُونَ لِلَّذِينَ ءَامَنُوا رَبَّنَا
وَسَعَتْ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَأَعْفَرَ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَيِّلَكَ وَقَهْمَ عَذَابَ الْجَحِيمِ ٧ رَبَّنَا
وَأَدْخِلُهُمْ جَنَّتِ عَدِّنِ الَّتِي وَعَدَتْهُمْ وَمَنْ صَلَحَ مِنْ أَبَاءِهِمْ فَأَرْوَاهُمْ وَذُرِّيَّتَهُمْ ٨ إِنَّكَ أَنْتَ
الْعَزِيزُ الْحَكِيمُ ٨ (غافر: 8.7)

பொருள்: அர்சை சுமந்துகொண்டிருக்கும் வானவர்களும் அதனைச் சுற்றி யிருப்பவர்களும் தம் இறைவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருக்கின் றார்கள். அவர்கள் அவன்மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். மேலும், இறைநம்பிக்கை கொண்டவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருகிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள், எங்கள் அதிபதியே, உனது கருணையாலும் உனது ஞானத்தினாலும் எல்லாவற்றையும் சூழ்ந்திருக்கின்றாய். எவர்கள் பாவமன்னிப்புக்கோரி உன்னுடைய வழியைப் பின்பற்றினார்களோ அவர்களை மன்னிப்பாயாக. மேலும், அவர்களை நரக வேதனையிலிருந்து காப் பாற்றுவாயாக. மேலும், நே அவர்களுக்கு வாக்களித்த நிலையான சுவனங்களில் அவர்களை நுழையச் செய்வாயாக. அவர்களுடைய தாய் தந்தையர்களிலும் மனைவியரிலும் மற்றும் அவர்களுடைய வழித்தோன்றல்களிலும் நல்லவர்களாய் இருப்பவர்களையும் அவர்களுடன் சுவனத்தில் சேர்த்து வைப்பாயாக. (நகாஃபிர்: 7,8)

* * *